

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خطبة الجمعة لتاريخ ٢٠٢٠/١١/٦ الموافق ٢٠ ربيع الأول ١٤٤٢ هـ

المُبَشِّرَاتُ وَرُؤْيَا النَّبِيِّ فِي الْمَنَامِ

الْحَمْدُ لِلَّهِ مُكَوِّنِ الْأَكْوَانِ الْمَوْجُودِ أَرْزَاقًا وَأَبَدًا بِلَا كَيْفٍ وَلَا مَكَانٍ الَّذِي بَعَثَ نَبِيَّهُ مُحَمَّدًا شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا وَأَمَرَهُ أَنْ يُبَشِّرَ الْمُؤْمِنِينَ بِأَنَّ لَهُمْ مِنَ اللَّهِ فَضْلًا كَبِيرًا وَأَيَّدَ نَبِيَّهُ بِالْمُعْجَزَاتِ الْقَاطِعَاتِ الدَّالَّةِ عَلَى نُبُوتِهِ وَجَعَلَهُ خَاتَمًا لِلنَّبِيِّاءِ فَانْقَطَعَتْ بِهِ النُّبُوءَةُ وَبَقِيَّتِ الْمُبَشِّرَاتُ.

وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ مِنْ بَشَّرَ الْمُؤْمِنِينَ بِالْجَنَّاتِ وَأَخْبَرَهُمْ بِالْبَشَائِرِ وَالآيَاتِ وَتَلَا مِمَّا تَلَا قَوْلُهُ تَعَالَى ﴿وَبَشِّرِ الَّذِينَ ءَامَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا قَالُوا هَذَا الَّذِي رُزِقْنَا مِنْ قَبْلُ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ ﴿٢٥﴾﴾

أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ، فَإِنِّي أُوصِيكُمْ وَأُوصِي نَفْسِي بِتَقْوَى اللَّهِ الَّذِي وَعَدَ الْمُؤْمِنِينَ فَقَالَ ﴿إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ ﴿١٣﴾﴾.

إِخْوَةَ الْإِيمَانِ، لَقَدْ صَدَقَ اللَّهُ وَعْدَهُ وَبِالْحَقِّ أَنْطَقَ نَبِيَّهُ وَعَبْدَهُ.

فَكُلُّ مَا أَتَى بِهِ الرَّسُولُ فَحَقُّهُ التَّسْلِيمُ وَالْقَبُولُ

Esclaves de Dieu, je vous recommande ainsi qu'à moi-même de faire preuve de piété à l'égard de Dieu, Lui Qui a promis aux croyants en leur disant : ce qui signifie : « **Certes, les bienfaisants seront dans une félicité.** »

Mes frères de foi, Dieu, Qui est exempt d'imperfection, est véridique dans Sa promesse et Il a fait que Son prophète et Son esclave *alayhi s-salatou was-salam* parle en toute vérité :

^١ سُورَةُ الْبَقَرَةِ / ٢٥.

^٢ سُورَةُ الْإِنْفِطَارِ / ١٣.

Tout ce que le Messager nous a rapporté

Nous nous devons de nous y soumettre et de l'accepter

وَمِنْ شَأْنِ الْمُؤْمِنِ بِمَا جَاءَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَكُونَ تَوَاقًا لِدُخُولِ الْجَنَّةِ خَائِفًا مِنْ عَذَابِ اللَّهِ فَيَدْفَعُهُ الشَّوْقُ وَالْخَوْفُ وَالْقَلْقُ لِلِاسْتِعْدَادِ لِيَوْمِ الْمَعَادِ وَلِلرَّحِيلِ عَنِ الدُّنْيَا لِلْآخِرَةِ بِخَيْرٍ زَادٍ. وَقَدْ بَشَّرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَسًا بِالْعُمُومِ كَمَا فِي قَوْلِهِ "مَنْ قَالَ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا أَنَا الزَّعِيمُ يَوْمَ الْقِيَامَةِ لِأُخَذَنَ بِيَدِهِ حَتَّى أُدْخِلَهُ الْجَنَّةَ" فَيَا قَوْمَ مَنْ دَاوَمَ عَلَى قَوْلِ هَذِهِ الْكَلِمَةِ بَعْدَ الصُّبْحِ كُلِّ يَوْمٍ.

Parmi les états d'un croyant en la véracité de ce qu'a rapporté le Messager de Dieu ﷺ, c'est d'aspirer à l'entrée au Paradis et de craindre le châtement de Dieu. Cet espoir et cette crainte l'amènent à se préparer pour le Jour du Jugement, pour le jour où il quittera le bas monde pour l'au-delà en emportant les meilleures provisions. Le Prophète ﷺ a annoncé une bonne nouvelle aux gens en général, tout comme cela est parvenu dans sa parole ﷺ qui signifie : « *Celui qui dit : "Raditou bil-Lahi Rabba wabil-islami dina wabiMouhammadin nabiyya"*, je suis garant au Jour du Jugement que je le prendrai par la main pour le faire entrer au Paradis. » Bonheur donc à celui qui persévère à dire cette parole tous les jours après la prière du *soubh* !

كَمَا بَشَّرَ بَعْضَ النَّاسِ بِمُحْصِصِهِمْ فَأَخْبَرَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ أَبَا بَكْرٍ فِي الْجَنَّةِ وَأَنَّ عُمَرَ فِي الْجَنَّةِ وَأَنَّ عُثْمَانَ فِي الْجَنَّةِ وَأَنَّ عَلِيًّا فِي الْجَنَّةِ وَأَنَّ طَلْحَةَ فِي الْجَنَّةِ وَأَنَّ الزُّبَيْرَ فِي الْجَنَّةِ وَأَنَّ سَعْدًا فِي الْجَنَّةِ وَأَنَّ سَعِيدًا فِي الْجَنَّةِ وَأَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ فِي الْجَنَّةِ وَأَنَّ أَبَا عُبَيْدَةَ فِي الْجَنَّةِ. وَجَاءَ عَنْهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الْحَسَنَ وَالْحُسَيْنَ سَيِّدَا شَبَابِ أَهْلِ الْجَنَّةِ، وَأَنَّ الْجَنَّةَ تَشْتَاقُ لِعَلِيٍّ وَعَمَّارٍ وَبِلَالٍ، وَأَنَّ جَعْفَرًا الطَّيَّارَ لَمَّا قُطِعَتْ يَدَاهُ فِي غَزْوَةِ مُؤْتَةَ أُنْبَدِلَهُ اللَّهُ بِهِمَا جَنَاحَيْنِ يَطِيرُ بِهِمَا فِي الْجَنَّةِ.

Le Prophète ﷺ a annoncé également la bonne nouvelle à des personnes en particulier. C'est ainsi qu'il a annoncé que *Abou Bakr* sera au Paradis, *Oumar* sera au Paradis, *Outhman* sera au Paradis, *Aliyy* sera au Paradis, *Talhah* sera au Paradis, *Az-Zoubayr* sera au Paradis, *Sa'd* sera au Paradis, *Sa'id* sera au Paradis, *Abdou r-Rahman Ibnou Awf* sera au Paradis, et *Abou Oubaydah* sera au Paradis. Il est également parvenu de lui ﷺ, que *Al-Haçan* et *Al-Houçayn* sont les maîtres des jeunes gens du Paradis. De même, il a été transmis de lui ﷺ, que le Paradis se languissait de *Aliyy*, de *Ammar* et de *Bilal*. Quant à *Ja'far At-Tayyar* dont les mains ont été coupées lors de la bataille de *Mou'tah*, le Prophète a annoncé que Dieu les lui a remplacées par deux ailes grâce auxquels il vole dans le Paradis.

فَإِنْ قَالَ قَائِلٌ أَوْلَيْكَ قَوْمٌ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَلَقُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَمِعُوا كَلَامَهُ وَبَشَّرَهُمْ بِلِسَانِهِ فَسَعِدُوا بِمَا بَشَّرَهُمْ بِهِ فَهَلْ مِنْ بُشْرَى لَنَا وَبَيْنَنَا وَبَيْنَ رَسُولِ اللَّهِ مِثَاتُ السِّنِينَ؟

فَالْجَوَابُ أَهْيَا الْأَحَبَّةُ مَا قَالَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي لَا يَنْطِقُ عَنِ الْهَوَى "ذَهَبَتِ الثُّبُوءُ وَبَقِيَتِ الْمُبَشِّرَاتُ قِيلَ وَمَا الْمُبَشِّرَاتُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ الرُّؤْيَا الصَّالِحَةُ يَرَاهَا الْمُؤْمِنُ أَوْ تَرَى لَهُ".

Si quelqu'un dit : « Mais ce sont des gens que Dieu a agréés et qui sont totalement soumis à Dieu. Ils ont rencontré le Messager de Dieu ﷺ, ont entendu ses propos, il leur a annoncé la bonne nouvelle de sa bouche et ils ont été heureux par ce qu'ils ont reçu comme annonce. Y a-t-il une bonne annonce pour nous, alors que des centaines d'années nous séparent du Messager de Dieu? » Mes bien-aimés, la réponse est ce qu'a dit le Messager de Dieu ﷺ, lui qui ne parle pas sous l'effet de la passion : ce qui signifie : « **Il n'y aura plus de prophétie, mais il restera les annonces de bonnes nouvelles.** » On a dit : ce qui signifie : « **Mais, quelles sont donc les annonces de bonnes nouvelles, ô Messager de Dieu ?** » Il a répondu : ce qui signifie : « **Les bons rêves que le croyant fait ou ceux qui sont faits à son sujet.** »

وَمِنْ هَذِهِ الْمُبَشِّرَاتِ بَلْ مِنْ أَعْظَمِهَا مَعْشَرَ الْخُضُورِ أَنَّ مَنْ رَأَى النَّبِيَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَنَامِ كَانَ هَذَا بَشَارَةً لَهُ بِالْوَفَاةِ عَلَى الْإِيمَانِ، فَالرَّسُولُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَشَّرَ مَنْ رَأَاهُ فِي الْمَنَامِ بِدُخُولِ الْجَنَانِ فَقَالَ "مَنْ رَعَانِي فِي الْمَنَامِ فَسِيرَانِي فِي الْيَقَظَةِ" رَوَاهُ الْبُخَارِيُّ.

Parmi ces annonces de bonnes nouvelles, il y en a une qui est d'ailleurs l'une des plus éminentes : celui qui voit le Prophète élu ﷺ dans le rêve, c'est pour lui l'annonce qu'il mourra sur la foi. Le Messager de Dieu ﷺ a annoncé la bonne nouvelle selon laquelle, celui qui le voit dans le rêve, entrera au Paradis. Ainsi, il a dit : ce qui signifie : « **Celui qui me voit dans le rêve, me verra à l'état d'éveil.** »

وَلَيْسَ الْمُرَادُ بِذَلِكَ أَنْ يَرَاهُ فِي الْآخِرَةِ فَإِنَّ الْمُؤْمِنَ الَّذِي رَعَاهُ فِي الْمَنَامِ وَالَّذِي لَمْ يَرَهُ فِي الْمَنَامِ يَرَاهُ فِي الْآخِرَةِ فَلَا يَكُونُ هُنَاكَ مَزِيَّةً لِمَنْ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الدُّنْيَا فِي الْمَنَامِ، إِنَّمَا مَعْنَى الْحَدِيثِ أَنَّهُ لَا بُدَّ أَنْ يَرَاهُ فِي الْيَقَظَةِ قَبْلَ الْمَوْتِ وَلَيْسَ مَعْنَى ذَلِكَ أَنَّ النَّبِيَّ يَحْضُرُ عِنْدَهُ إِنَّمَا يَرَى النَّبِيَّ وَهُوَ فِي قَبْرِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقُدْرَةِ اللَّهِ تَعَالَى الْقَادِرِ عَلَى كُلِّ شَيْءٍ

فَإِنَّ اللَّهَ تَعَالَى قَادِرٌ عَلَى أَنْ يُجْعَلَ مَا بَيْنَ الرَّائِي وَبَيْنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَالرُّجَاجِ فَيَرَاهُ وَهُوَ فِي قَبْرِهِ الشَّرِيفِ كَأَنَّهُ أَمَامَهُ وَفِي ذَلِكَ بُشْرَى عَظِيمَةٌ لِلرَّائِي.

Ce qu'il a voulu dire, ce n'est pas qu'il le verra dans l'au-delà, car les croyants qui l'ont vu dans le rêve tout comme ceux qui ne l'ont pas vu dans le rêve, le verront dans l'au-delà. Si tel était le sens, il n'y aurait donc pas là de spécificité particulière pour celui qui a vu le Prophète dans le bas-monde dans le rêve. Le *hadith* signifie donc plutôt qu'il le verra nécessairement à l'état d'éveil avant de mourir. Et cela ne veut pas dire que le Prophète viendra auprès de lui, mais bien qu'il verra le Prophète alors qu'il est dans sa tombe ﷺ. Et ce, par la toute-puissance de Dieu, Lui Qui est tout puissant sur toute chose. En effet, Dieu est tout puissant à faire que tout ce qu'il y a entre celui qui voit et le Prophète ﷺ soit comme du verre transparent. Il verra donc le Prophète alors qu'il est ﷺ dans sa tombe honorée, comme s'il était devant lui. Il y a en cela une annonce éminente de bonne nouvelle pour celui qui le verra.

إِحْوَةَ الْإِيمَانِ، لَقَدْ وَرَدَ بِالْإِسْنَادِ الْمُتَّصِلِ أَنَّ رَجُلًا كَانَ فِي عَصْرِ السَّلْفِ أَيَّ بَعْدَ نَحْوِ مِائَةٍ وَخَمْسِينَ سَنَةً مِنْ وَفَاةِ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيُسَمَّى الْحَسَنَ بْنَ حَيٍّ هَذَا كَانَ مِنْ الْعُلَمَاءِ الْعَامِلِينَ مِنْ أَهْلِ الْحَدِيثِ الْأَتْقِيَاءِ وَلَهُ أَحْ مِثْلُهُ،

Mes frères de foi, il est parvenu avec une chaîne de transmission ininterrompue qu'un homme vivait à l'époque du *Salaf* –c'est-à-dire environ 150 ans après le décès du Messager ﷺ-. Il s'appelait *Al-Haçan Ibnou Hayy* et faisait partie des savants qui œuvrent pour la religion. Il était pieux et faisait partie des spécialistes du *Hadith*. Il avait un frère qui était comme lui.

فَلَمَّا كَانَ الْحَسَنُ بْنُ حَيٍّ عَلَى فِرَاشِ الْمَوْتِ سَمِعَهُ أَخُوهُ يَقْرَأُ قَوْلَهُ تَعَالَى ﴿وَمَنْ يُطِيعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصَّادِقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا﴾³. فَلَمَّا سَمِعَهُ يَتْلُو الْآيَةَ قَالَ لَهُ "يَا أَخِي تَقْرَأُ هَذَا مِنْ بَابِ التَّيْلَافَةِ أَمْ مَاذَا؟ قَالَ بَلْ أَرَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضْحَكُ لِي وَيُبَشِّرُنِي بِالْحِجَّةِ وَأَرَى الْمَلَائِكَةَ وَأَرَى الْحُورَ الْعِينِ".

Tandis que *Al-Haçan Ibnou Hayy* était sur son lit de mort, son frère l'entendait réciter la parole de Dieu ce qui signifie : « **Celui qui obéit à Dieu et à Son Messager sera avec ceux à qui Dieu a fait grâce, les Prophètes, les saints hautement véridiques, les martyrs et les vertueux. Et ceux-là, en quelle bonne compagnie ils seront !** » Quand il a entendu

³ سُورَةُ النَّسَاءِ / ٦٩.

réciter ce verset, il lui a dit : « Ô mon frère, tu récites juste à titre de récitation ou y a-t-il autre chose ? », Il lui a répondu : « Je suis en train de voir le Messager de Dieu ﷺ me sourire et m'annoncer la bonne nouvelle du Paradis. Je vois les anges ainsi que les femmes du Paradis –*al-hourou l-[^]in*–. »

أَحِبَابِنَا الْكِرَامِ، فَإِنْ قَالَ قَائِلٌ وَكَيْفَ لِي أَنْ أَعْرِفَ أَنَّ الَّذِي رَأَيْتُهُ فِي الْمَنَامِ هُوَ سَيِّدُنَا مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَالْجَوَابُ أَنَّهُ يَقَعُ فِي قَلْبِكَ وَتَظْمِنُ نَفْسُكَ أَنَّ هَذَا هُوَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَإِنْ قَالَ مَا أَوْصَافُهُ الْخَلْقِيَّةُ حَتَّى أَعْرِفَهُ بِهَا؟

Mes bien-aimés honorés, si quelqu'un dit : « Mais comment pourrais-je reconnaître celui que j'ai vu dans le rêve et m'assurer que c'est bien notre maître Mouhammad ﷺ ? » La réponse est la suivante : « Tu le ressens dans ton cœur et tu seras apaisé qu'il s'agit du Messager de Dieu ﷺ. » S'il dit : « Mais, quelles sont donc ses caractéristiques physiques qui me permettent de le reconnaître ? »

فَالْجَوَابُ أَنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَامِلٌ فِي ذَاتِهِ مُكَمَّلٌ فِي أَوْصَافِهِ جَمِيلُ الصُّورَةِ، مَرْبُوعُ الْقَامَةِ لَيْسَ بِالطَّوِيلِ الدَّاهِبِ وَلَا بِالْقَصِيرِ، عَظِيمُ الرَّأْسِ، بَعِيدُ مَا بَيْنَ الْمَنْكَبَيْنِ، سَوَاءُ الْبَطْنِ وَالصَّدْرِ، مُشْرِقُ الْوَجْهِ، كَأَنَّهُ الْبَدْرُ لَيْلَةَ التَّمَامِ، أَجَلَى الْجَبْهَةِ، قَمَرِيُّ الْجَبِينِ وَاسِعُهُ، كَحِيلِ الظَّرْفِ، أَهْدَبُ الْعَيْنَيْنِ، حَاجِبَاهُ يَكَادَانِ أَنْ يَتَّصِلَا مِنْ غَيْرِ اتِّصَالٍ، أُنْيَضُ اللَّوْنِ مُشْرَبٌ بِالْحُمْرَةِ، وَاسِعُ الْفَمِ، جَمِيلُ الْإِبْتِسَامِ، مُفَلَّجُ الْأَسْنَانِ أَيُّ أَسْنَانُهُ لَا يَرْكَبُ بَعْضُهَا بَعْضًا بَلْ بَيْنَ السِّنِّ وَالسِّنِّ فُرْجَةٌ، كَثِيفُ اللَّحْيَةِ أَسْوَدُ الشَّعْرِ لَيْسَ فِيهِ شَيْبٌ إِلَّا بِضْعُ شَعْرَاتٍ.

La réponse est la suivante : « Le Prophète était parfait de par son être, et il avait des caractéristiques parfaites. Il avait une belle apparence. Il était de taille moyenne, il n'était pas trop grand et il n'était pas petit. Sa tête n'était pas petite, ses épaules étaient larges. Sa poitrine et son ventre étaient alignés. Le Prophète avait un visage rayonnant telle la lune une nuit de pleine lune. Il avait le front dégagé et les tempes larges. Ses yeux étaient comme enduits de Kohl. Ses cils étaient longs et ses sourcils étaient rapprochés sans être en contact. Il était de teint clair teinté de rougeur. Sa bouche était large, avec un beau sourire. Ses dents n'étaient pas serrées, il y avait des interstices entre elles. Il avait une barbe épaisse de couleur noire, sa chevelure était noire, avec quelques cheveux blancs. »

قَالَتِ السَّيِّدَةُ عَائِشَةُ فِي وَصْفِهِ

وَأَجْمَلُ مِنْكَ لَمْ تَرَ قُطْ عَيْنٍ
وَأَجْمَلُ مِنْكَ لَمْ تَلِدِ النَّسَاءَ
خُلِقْتَ مُبْرَأً مِنْ كُلِّ عَيْبٍ
كَأَنَّكَ قَدْ خُلِقْتَ كَمَا نَشَاءُ

La Dame [^]A'ichah, que Dieu l'agrée, disait dans sa description : ce qui signifie :

Plus beau que toi, aucun œil n'a jamais vu !

À plus beau que toi aucune femme n'a jamais donné le jour !

Tu as été créé exempt de tout défaut,

Comme si tu avais été créé comme tu l'avais voulu !

فَمَنْ رَآهُ فِي الْمَنَامِ عَلَى صُورَتِهِ الَّتِي هِيَ صُورَتُهُ فَقَدْ ثَبَّتَ لَهُ الْبُشْرَى الْوَارِدَةَ فِي الْحَدِيثِ وَمَنْ رَآهُ عَلَى غَيْرِ هَذِهِ الصُّورَةِ وَلَكِنْ وَقَعَ فِي قَلْبِهِ فِي الْمَنَامِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَغْلَبَ الْعُلَمَاءُ عَلَى أَنَّ الْبُشْرَى ثَبَّتَتْ لَهُ أَيْضًا.

اللَّهُمَّ ارْزُقْنَا رُؤْيَتَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَنَامِ عَلَى صُورَتِهِ الَّتِي هِيَ صُورَتُهُ وَارْزُقْنَا رُؤْيَتَهُ يَقِظَةً قَبْلَ الْمَوْتِ بِمَنِّكَ وَكَرَمِكَ يَا أَكْرَمَ الْأَكْرَمِينَ.

Celui qui voit le Prophète ﷺ dans le rêve sous sa véritable apparence, l'annonce de bonne nouvelle parvenue dans le *hadith* lui est confirmée. Quant à celui qui le voit sous une autre apparence, mais qui a ressenti dans son cœur au moment de son rêve qu'il s'agissait bien du Messager de Dieu ﷺ, alors de l'avis de la plupart des savants, l'annonce de bonne nouvelle lui est confirmée également. Nous demandons à Dieu de nous accorder la vision du Prophète ﷺ dans le rêve sous sa véritable apparence. Nous demandons à Dieu de nous permettre de le voir à l'état d'éveil avant de mourir. Ô mon Dieu, par Ta grâce et Ton bienfait, ô Toi Qui est le plus généreux de ceux qui accordent avec profusion.

Après avoir tenu mes propos, je demande que Dieu me pardonne ainsi qu'à vous-mêmes.

هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ.

الخطبة الثانية

الْحَمْدُ لِلَّهِ ذِي الصِّفَاتِ الْعَلِيَّةِ وَأَصْلِي وَأُسَلِّمُ عَلَى نَبِيِّ الْهُدَى الْمَوْصُوفِ بِالْأَفْضَلِيَّةِ عِبَادَ اللَّهِ اتَّقُوا اللَّهَ الَّذِي بَعَثَ مُحَمَّدًا رَحْمَةً لِّلْعَالَمِينَ وَجَعَلَ رُؤْيَتَهُ فِي الْمَنَامِ بُشْرَى لِلرَّائِينَ. أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ، يَقُولُ اللَّهُ تَعَالَى ﴿وَمِنْ آيَاتِهِ مَنَامُكُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ﴾^٤. يَا أَحِبَابَ رَسُولِ اللَّهِ، قَدْ يَسْأَلُ مُحِبُّ مُتْلَهْفٌ تَوَاقُّ لِرُؤْيَةِ الْمُصْطَفَى فِي الْمَنَامِ مَا السَّبِيلُ إِلَى رُؤْيَتِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟

^٤ سُورَةُ الرُّومِ / ٢٣.

وَالجَوَابُ أَنَّ مِنْ أَسْبَابِ الرُّؤْيَا الصَّالِحَةِ أَنْ يَشْتَغَلَ المرءُ بِالدِّكْرِ حَتَّى التَّوْمَ وَأَنْ يَنَامَ عَلَى طَهَارَةٍ كَامِلَةٍ مُسْتَقْبِلًا الْقِبْلَةَ وَأَنْ يُعَلِّقَ قَلْبَهُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنْ يُكْثِرَ مِنَ الصَّلَاةِ عَلَى رَسُولِ اللَّهِ لَيْلًا وَنَهَارًا. وَمِنَ الصِّيَغِ الْمَجْرَبَةِ فِي ذَلِكَ مَا رَوَاهُ أَبُو دَاوُدَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: "مَنْ سَرَّهُ أَنْ يَكْتَالَ بِالْمَكْيَالِ الْأَوْفَى إِذَا صَلَّى عَلَيْنَا أَهْلَ الْبَيْتِ فَلْيَقُلِ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ وَأَزْوَاجِهِ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَذُرِّيَّتِهِ وَأَهْلِ بَيْتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ". فَرَدِّدُوا أَيُّهَا الْأَحِبَّةُ هَذِهِ الصِّيغَةَ مِائَةً مَرَّةً فَأَكْثَرُ فِي كُلِّ يَوْمٍ عَسَى أَنْ تَحْظُوا بِرُؤْيَيْهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَمْ مِنْ شَخْصٍ فَعَلَ هَذَا فَتَالَ هَذِهِ النِّعْمَةَ الْعَظِيمَةَ.

وَاعْلَمُوا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرِ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾^{٥٦}. اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى آلِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى آلِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، يَقُولُ اللَّهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ﴾^{٥٧} يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ^{٥٨}، اللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاغْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ رَبَّنَا ءَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ غَيْرَ ضَالِّينَ وَلَا مُضِلِّينَ اللَّهُمَّ اسْئُرْ عَوْرَاتِنَا وَعَامِنِ رُوعَاتِنَا وَآكِفِنَا مَا أَهَمَّنَا وَقِنَا شَرَّ مَا نَتَخَوَّفُ اللَّهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرَرِيَّ رَحِمَاتُ اللَّهِ عَلَيْهِ عَنَّا خَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَثْبِكُمْ وَاشْكُرُوهُ يَزِدْكُمْ، وَاسْتَغْفِرُوهُ يَغْفِرَ لَكُمْ وَاتَّقُوهُ يَجْعَلَ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.

^{٥٦} سورة الأحزاب / ٥٦.

^{٥٧} سورة الحجج / ١-٢.